

MSME PULSE

அக்டோபர் 2020

பகுப்பாய்வு தொடர்புகள்

டி.ரான்ஸ்யூனியன் சிபில்
(TransUnion CIBIL)

விபுல் மஹாஜன்
vipul.mahajan@transunion.com

சலோனி சின்ஹா
saloni.sinha@transunion.com

சி.டீ.பி (SIDBI)

ரங்கதாஸ் பிரபாவதி
erdav@sidbi.in

பொருளடக்கம்

02 நிர்வாகச் சுருக்கம்

04 குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை கடன் வழங்கும் பங்களிப்பு போக்குகள்

05 புவியியல்: குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை கடனில் வளர்ச்சி

06 குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை கடன் வழங்கும் சந்தை பங்கு: வங்கி சாரா நிதி நிறுவனங்கள் சந்தை பங்கை இழக்கின்றன

07 குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை கடன் வழங்கும் சந்தை பங்கு: வங்கி சாரா நிதி நிறுவனங்கள் சந்தை பங்கை இழக்கின்றன

10 குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகளுக்கு கடன் வழங்கும் துறைகளில் கோவிட் (COVID 19) காலங்களில் நடத்தை மாற்றங்கள்

18 குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை கடனில் செயல்படாத சொத்துகளின் (NPA) போக்குகள்

20 கட்டமைப்பு ரீதியாக வலுவான குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகள் தொடர்ந்து திடமாக உள்ளன

23 குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகளின் இடர் மதிப்பீடு

24 முடிவுரை


நிர்வாகச் சுருக்கம்

அவசர கடன் உத்தரவாத திட்டம் (Impact of Emergency Credit Line Guarantee Scheme (ECLGS)) குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகளுக்கு கடன் உட்செலுத்துதலை அதிகரித்தது: குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகளுக்கான கடன் உட்செலுத்துதல் கோவிட் -19 தொற்றுநோயால் ஊரடங்கின் காரணமாக கடுமையாக குறைந்தது. மே மாதம் 2020 இல், அவசர கடன் உத்தரவாத திட்ட அமலாக்கம் மிகவும் தேவையான ஊக்கத்தை கொண்டு வந்து குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகளின் கடன் உட்செலுத்துதலை புதுப்பிக்க கணிசமாக உதவியது. இந்தத் திட்டத்தின் ஊக்கத்தால், பொதுத்துறை வங்கிகள் ஜூன்'20 இன்படி, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகளுக்கு பிப்ரவரி'20 - ஐ விட 2.6 மடங்கு அதிக கடன் தொகையை வழங்கின. ஜூன்'20 க்கான குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை பிரிவில் தனியார் வங்கிகளின் கடன் வழங்கல்களும் பிப்ரவரி'20 இன் நிலைகளுக்குத் திரும்பின.

கடுமையான ஊரடங்கின் விளைவுகளை குறைவாக அனுபவம் செய்த பகுதிகள் ஒப்பீட்டளவில் சிறந்த கடன் உட்செலுத்துதலையும், கடன் நிலுவையில் குறைந்த சரிவையும் காட்டியது: பெருநகரப் பகுதிகளில் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை கடன் வழங்குதல் ஊரடங்கின் போது மிகக் கடுமையான வீழ்ச்சியையும், அவசர கடன் உத்தரவாத திட்டத்திற்குப் (ECLGS) பிந்தைய மறுமலர்ச்சியின் விகிதத்தின் குறைவையும் சந்தித்தன. ஜூன்'20 க்கான நகர்ப்புற, புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் வழங்கப்பட்ட குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை கடன்களின் எண்ணிக்கை பிப்ரவரி'20 ஐ விட 3 மடங்கு அதிகமாகவும், பெருநகரப் பகுதிகளுக்கு 1.86 மடங்கு அதிகமாகவும் உள்ளது. இதேபோன்ற போக்கு மாநில அளவில் காணப்படுகிறது - பீகார், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் கேரள மாநிலங்களுக்கு, ஜூன் 20 இல் வழங்கப்பட்ட குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை கடன்களின் எண்ணிக்கை பிப்ரவரி' 20 உடன் ஒப்பிடும்போது 4 மடங்கு அதிகமாக உள்ளது; அதேசமயம் மகாராஷ்டிரா மற்றும் டெல்லிக்கு இது முறையே 1.86 மற்றும் 1.06 மடங்குகளாக உள்ளது.

குறு கடன்கள் பிரிவு நிலுவை கடன்களில் மிகக் குறைந்த சரிவைக் காட்டியது: ₹ 16.94 லட்சம் கோடியில், குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறையின் மொத்த நிலுவை கடன் எண்ணிக்கை ஜூன்'20 நிலவரப்படி 5.7% Y-O-Y குறைந்துள்ளது. இருப்பினும், ஜூன்'20 நிலவரப்படி குறு கடன்கள் பிரிவின் நிலுவை கடன் எண்ணிக்கை 1% Y-O-Y ஆக, ₹ 4.5 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. அனைத்து குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை துணைப்பிரிவுகளும் அவசர கடன் உத்தரவாத திட்டத்திலிருந்து (ECLGS) பயனடைந்தாலும், பிப்ரவரி'20-ஐ விட ஜூன்'20-ல் குறு கடன்கள் 3 மடங்கு அதிகரிப்பை சந்தித்துள்ளது.

வங்கி சாரா நிதி நிறுவனங்கள் சந்தைப் பங்கில் வீழ்ச்சியை சந்தித்து, புதிதாக வழங்கப்பட்ட குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை கடன்களில் பின்தங்கியுள்ளன: பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் வழங்கல்கள் மீண்டும் கோவிட் (COVID) இன் முன்பு இருந்த நிலைக்கு திரும்பிவிட்டாலும், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஜூன்'20 இல் பிப்ரவரி'20 இன் உடைய வழங்கல் தொகையில் 20% ஐ மட்டுமே நிர்வகித்துள்ளன. இதன் விளைவாக, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தங்கள் கடன் சந்தை பங்கை பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளிடம் இழந்தன. இந்நிறுவனங்களின் ஜூன்'20 க்கான விசாரிப்புகள் பிப்ரவரி'20 நிலைகளில் 40% ஆகவும், ஜூலை'20 மற்றும் ஆகஸ்ட்'20 இல் 60% ஆகவும் இருந்ததால், வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வழங்கல் தொகைகளில் முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுகிறது.




COVID-19 தொற்றுநோய்களின் போது கட்டமைப்பு ரீதியாக வலுவான குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகள் தொடர்ந்து திடமாக உள்ளன : மார்ச் 20 முதல் ஜூன் 20 வரை இருந்த 4 மாத சாளரத்தில், CMR-1 முதல் CMR-3 வரையிலான 'சூப்பர் பிரைம்' பிரிவு, காலக் கடன்களின் தவறவிட்ட தவணைகளை 25% என மிகக் குறைவாக கொண்டுள்ளது; மற்றும் CMR-7 முதல் CMR-10 வரை துணை பிரதம பிரிவின் பண கடன் / மிகைப்பற்று வசதிகள் 36% ஆக உள்ளது. CMR -4 முதல் CMR -6 வரையிலான பிரதான பிரிவு CMR-1 முதல் CMR-3 இன் சூப்பர் பிரைம் பிரிவை விட அதிக பயன்பாட்டு விகிதங்களோடு ஒப்பீட்டளவில் அதிக மாற்றத்தைக் கொண்டுள்ளது. எனவே, தவறவிட்ட தவணைகள் மற்றும் அதிகரிக்கும் பயன்பாட்டு விகிதங்கள் அழுத்தத்தின் ஆரம்ப அறிகுறிகளாகக் கருதப்பட்டால், கட்டமைப்பு ரீதியாக வலுவான குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகள், ஊரடங்கால் ஏற்படும் பொருளாதார இடையூறுகளின் இடையே ஒப்பீட்டளவில் திடமாக தொடர்கின்றன.

அனைத்து துறைகளிலும் கட்டமைப்பு ரீதியாக வலுவான குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகள் உள்ளன : செப்டம்பர் 07, 2020 தேதியிட்ட கோவிட் -19 தொடர்பான அழுத்தத்திற்கான தீர்மான கட்டமைப்பிற்கான நிபுணர் குழுவின் ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகளின் CMR பங்களிப்பு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுப்பாய்வின் படி, தளவாடங்கள், ஹோட்டல், உணவகம், சுற்றுலா, மற்றும் சுரங்கம் போன்ற துறைகள், சூப்பர் பிரைம் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகளை குறைவாக கொண்டுள்ளது. இரசாயன & மருந்து (Pharmaceuticals), உற்பத்தி மற்றும் ஆட்டோ கூறுகள், உற்பத்தி மற்றும் டீலர்ஷிப் போன்ற துறைகள் சூப்பர் பிரைம் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகளில் ஒப்பீட்டளவில் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளன. ஆனால், இத்துறைகளில் உள்ள பெரும்பான்மையான குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகள் கட்டமைப்பு ரீதியாக வலுவானவை மற்றும் தற்போதைய பொருளாதார சவால்களை சிறப்பாக கையாளுகின்றன..

ஆகஸ்ட் 2020 ஆம் ஆண்டின் கடன் விசாரிப்புகளின் CMR பங்களிப்பு பிப்ரவரி'20 மட்டத்தில் ஆபத்து அதிகரித்துள்ளது: CMR-1 முதல் CMR-3 பிரிவின் சூப்பர் பிரைம் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகளில், வங்கிகள், தனியார் வங்கிகள், மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் CMR பங்களிப்பு குறைந்துள்ளது; மற்றும் பிப்ரவரி'20 உடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட்'20 இல் CMR-7 முதல் CMR-10 வரை துணை பிரதம குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகளில் CMR பங்களிப்பு அதிகரித்துள்ளது. வங்கி சாரா நிதி நிறுவனங்களில் இருந்து துணை பிரதம விசாரிப்புகளில் கவனிக்கப்பட்ட அதிகரிப்பு- பிப்ரவரி'20 இல் 15% முதல் ஆகஸ்ட்'20 இல் 24% வரை. பொதுத்துறை வங்கிகள் சூப்பர் பிரைம் விசாரிப்புகளில் பிப்ரவரி' 20 இல் 38% முதல் ஆகஸ்ட்' 20 இல் 32% வரை என்று மிக உயர்ந்த வீழ்ச்சியைக் காட்டின. இருப்பினும், அனைத்து கடன் வகைகளிலும் CMR பங்களிப்பின் மாதாந்திர பாதை பிப்ரவரி'20 நிலைக்கு மீண்டும் திரும்பியுள்ளது.

ஜூன்'20 - க்கான குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை பிரிவின் செயல்படாத சொத்து (NPA) விகிதங்கள் மார்ச்'20 ஐ விட சற்றே அதிகமாக உள்ளன: ஜூன் 20-ல் பெரும்பாலான குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை பிரிவுகளின் செயல்படாத சொத்து (NPA) விகிதங்கள் மார்ச்' 20 இன் அளவை விட சற்றே அதிகமாக உள்ளன, ஆனால் இந்த போக்கு முந்தைய ஆண்டில் காணப்பட்ட மார்ச்'19 ஐ விட அதிகமாக இருந்த ஜூன்'19 போக்குடன் ஒத்துப்போகிறது. வங்கி சாரா நிதி நிறுவனங்களின் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை பிரிவின் செயல்படாத ஜூன்'20 க்கான சொத்து (NPA) விகிதங்கள், ஜூன்'19 இல் 5.8% இருப்பதுடன் ஒப்பிடும்போது, 9.7% ஆக உயர்ந்துள்ளன. தனியார் வங்கிகளின் செயல்படாத சொத்து (NPA) விகிதங்களும் ஜூன்'20 இல் 5.8% ஆக அதிகரித்துள்ளன.



குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை கடன் பங்களிப்பு போக்குகள்

இந்தியாவில் மொத்த இருப்புநிலை வர்த்தக கடன் வெளிப்பாடு ஜூன்'20 இல் ₹67.03 லட்சம் கோடியாக உள்ளது, இது ஜூன்'19 ஐ விட 69.77 லட்சம் கோடி குறைவாக உள்ளது. குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை பிரிவு, ஜூன்'20 ஆம் தேதி நிலவரப்படி ₹ 16.94 லட்சம் கோடி கடன் வெளிப்பாடாக கொண்டுள்ளது, மேலும் மிகச் சிறிய மற்றும் குறு1 துணைப் பிரிவுகளைத் தவிர்த்து குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை கடனளிப்பின் பெரும்பாலான துணைப் பிரிவுகளில் கடன் வெளிப்பாடு குறைந்திருப்பதை இத்துறை கண்டறிந்துள்ளது. பெரிய கார்ப்பரேட் பிரிவு ஜூன்'20 நிலவரப்படி ₹ 50.09 லட்சம் கோடி கடன் வெளிப்பாட்டை கொண்டுள்ளது, மேலும் ஜூன்'19 முதல் ஜூன்'20¹ வரையிலான காலப்பகுதியில் 3.3% YOY சுருக்கத்தைக் கண்டுள்ளது.

சான்றாவணம் 1: இருப்புநிலை அறிக்கை வணிக கடன் வெளிப்பாடு (₹ லட்சம் கோடியில்)


	மிகவும் சிறு <₹ 10 லட்சம்	குறு1 10-50 லட்சம்	குறு2 50 லட்சம்-1 கோடி	சிறு 1-10 கோடி	நடுத்தர1 10-25 கோடி	நடுத்தர2 25-50 கோடி	பெரியது >₹ 50 Crs	ஒட்டு மொத்தம்
ஜூன்'18	0.78	1.91	1.30	6.51	3.27	2.67	44.90	61.33
செப்டெம்பர் '18	0.82	2.02	1.37	6.84	3.38	2.75	48.93	66.11
டிசெம்பர்'18	0.85	2.10	1.42	7.04	3.45	2.78	49.99	67.63
மார்ச்'19	0.88	2.18	1.48	7.29	3.55	2.87	52.33	70.59
ஜூன்'19	0.88	2.14	1.45	7.23	3.48	2.79	51.79	69.77
செப்டெம்பர் '19	0.89	2.20	1.47	7.25	3.47	2.78	51.50	69.57
டிசெம்பர்'19	0.92	2.23	1.50	7.33	3.48	2.77	51.49	69.73
மார்ச்'20	0.93	2.19	1.45	7.02	3.33	2.62	52.03	69.58
ஜூன்'20	0.91	2.17	1.42	6.81	3.18	2.46	50.09	67.03
Y-o-Y வளர்ச்சி	3.2%	1.0%	-1.9%	-5.8%	-8.7%	-11.8%	-3.3%	-3.9%

¹: கடன் வெளிப்பாட்டின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட வணிகக் கடன்கள், நிறுவன அளவில் மிகச் சிறியவை: <10L; குறு 1: 10 லட்சம் -50 லட்சம்; குறு 2: 50 லட்சம் -1 கோடி; சிறு: ≥1 கோடி <10 கோடி; நடுத்தர 1: ≥ 10 கோடி <25 கோடி; நடுத்தர 2: ≥ 25 கோடி <50 கோடி; பெரியது ≥ 50 கோடி. குறு பிரிவில் மிகச் சிறு, குறு 1 மற்றும் குறு 2 பிரிவுகளும், நடுத்தர பிரிவில் நடுத்தர 1 மற்றும் நடுத்தர 2 அடங்கும்.

புவியியல்: குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை வழங்குகளின் கடன் வளர்ச்சி

பகுதிகள் அடிப்படையில் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை நிலுவை கடன்களின் வளர்ச்சி விகிதம் சுருங்கிவிட்டது. பெருநகரங்களில் மற்றும் நகர்ப்புறங்களில் கடனில் மிகக் கடுமையான வீழ்ச்சி காணப்படுகிறது. கிராமப்புற மற்றும் புறநகர பகுதிகளும் வளர்ச்சியில் மந்தநிலையைக் கண்டன, ஆனால் பெருநகர்புற மற்றும் நகர்ப்புறங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த விகிதங்களை கண்டுள்ளன.


சான்றாவணம் 2: பகுதி வாரியான குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை YOY கடன் வளர்ச்சி



மாநில வாரியாக குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை பங்களிப்பு வளர்ச்சி, நிலுவை கடன் பெரும்பாலான மாநிலங்களில் சுருங்கிவிட்டது என்பதைக் குறிக்கிறது. குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறையின் நிலுவை கடன் வரிசையின் முதல் 18 மாநிலங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா வளர்ச்சியில் மிக உயர்ந்த மந்தநிலையை சந்தித்தது, அதைத் தொடர்ந்து குஜராத்தும் உள்ளது. சத்தீஸ்கர் மற்றும் பீகார் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை பங்களிப்பில் சிறிய வளர்ச்சியைக் கண்டன.

சான்றாவணம் 3: மாநில வாரியான குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை YOY கடன் வளர்ச்சி


மாநில அடிப்படையில் ஜூன் '19 முதல் ஜூன் '20 வரை உள்ள கடன் வளர்ச்சி (ஒரு மாநிலத்தின் ஜூன் 20 ஆம் தேதிக்கான நிலுவை கடன் இறங்கு வரிசையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது)



குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை கடன் வழங்கல்களின் சந்தை பங்கு: வங்கி சாரா நிதி நிறுவனங்கள் சந்தை பங்கை இழக்கின்றன

பொதுத்துறை வங்கிகள் பாரம்பரியமாக குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு கடன் வழங்குபவர்களாக உள்ளன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வழக்கமான போக்கு என்னவென்றால், குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறையில் பெரும் பங்கைப் பெறுவதில் பொதுத்துறை வங்கிகளுடன் தனியார் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கடுமையாக போட்டியிடுகின்றன. இருப்பினும், நாடு தழுவிய COVID-19 தொற்றுநோய் ஊரடங்கின் பிறகு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட தூண்டுதல் தொகுப்புகள் காரணமாக அந்த போக்கு மாறிவிட்டது. மார்ச்'20 இல் 49.0% முதல் ஜூன்'20 இல் 51.6% வரை என பொதுத்துறை வங்கிகள் சந்தை பங்கை மீண்டும் பெற்றுள்ளன. தனியார் வங்கிகள் தொடர்ந்து தங்கள் சந்தைப் பங்கையும் விரிவுபடுத்துகின்றன. இருப்பினும், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தங்கள் நிலுவை கடன் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் கூர்மையான சரிவைக் கண்டன. இதனால் அவை குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை கடன் பிரிவில் சந்தை பங்கை இழக்கின்றன.


சான்றாவணம் 4: 2 ஆண்டுகளில் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறையில் கடன் வழங்குபவர்களின் விகிதாசார பங்கு



* பிற கடன் வழங்குநர்கள் சந்தை பங்கு பகுப்பாய்வில் விலக்கப்பட்டுள்ளனர்.

குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை துணைப் பிரிவுகளில் கடன் வழங்குபவர்களின் பங்கு: குறு பிரிவில் கடன் வாங்குபவர்களுக்கு, கடன் வழங்குவதில் பொதுத்துறை வங்கிகள் இப்பிரிவில் கிட்டத்தட்ட 60% பங்கைக் கொண்டு, தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. குறு நிறுவனங்களின் நிதி சேர்த்தலில் பொதுத்துறை வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறிய கடன் வாங்குபவர்களின் பிரிவில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் பங்கு முறையே 47% மற்றும் 44% ஆகும். பெரிய டிக்கெட் அளவு கொண்ட குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை கடன்களைக் கொண்டுள்ள நடுத்தர பிரிவு, பெரும்பாலும் பொதுத்துறை வங்கிகளால் ஆதிக்கம் செலுத்தப் படுகிறது.

Exhibit 5: Share of Lenders across MSME Segments as of Jun'20



குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை கடன் வழங்குவதில் அவசர கடன் உத்தரவாத திட்டத்தின் (ECLGS) தாக்கம்

குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை மீண்டும் எழுச்சி பெற இந்திய அரசு தொடங்கிய ஆத்மநிர்ப்பர் பாரத் முயற்சி தொடர் உதவிகளை உள்ளடக்கியது. இந்த இடையீடுகளில் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகளுக்கு நிதியுதவி, அழுத்தப்பட்ட குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகளுக்கான துணைக் கடன், விற்றுமுதல் மற்றும் முதலீட்டின் அடிப்படையில் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை வரையறை, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் 45 நாட்களில் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை நிலுவைத் தொகையை அகற்றுவதற்கான ஏற்பாடு மற்றும் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகளுக்கு உத்தரவாத அவசர கடன் வரியை வழங்குதல் ஆகியவை அடங்கும். அனைத்து இடையீடுகளுக்கிடையில், குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை கடன் வழங்கும் சுற்றுச்சூழல் அமைப்பு அவசர கடன் உத்தரவாத திட்டத்தை (ECLGS) விரிவாகப் பயன்படுத்தியது.

ECLGS பற்றிய சமீபத்திய தகவல்கள் மற்றும் இயக்க வழிகாட்டுதல்களை அதன் வலைத்தளமான eclgs.com இல் காணலாம். ECLGS இன் முக்கிய சிறப்பம்சங்கள்:

இது 3 லட்சம் கோடி / 31 அக்டோபர் வரை குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு கடன் உத்தரவாதத்தை வழங்குகிறது.


பிப்ரவரி 29, 2020 நிலவரப்படி அனைத்து கடனளிப்பவர்களிடமும் ₹ 50 கோடி வரை நிலுவையில் உள்ள கடன்களுடன், மற்றும் 2019-20 நிதியாண்டில் ஆண்டு வருவாய் ₹ 250 கோடி வரை உள்ள குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகள் இத்திட்டத்திற்கு தகுதியுடையவை.

திட்டத்திற்கு தகுதிப்பெற கடன் பெறுபவர் கணக்குகள் 2020 பிப்ரவரி 29 ஆம் தேதி நிலவரப்படி உரிய தேதி கடந்து 60 நாட்களுக்கு குறைவாகவோ அல்லது சமமாகவோ இருக்க வேண்டும், அதாவது எந்தவொரு கடன் வழங்குநரால் தனித்தனியாக நிர்வகிக்கப்படும் கணக்குகள் (SMA) அல்லது செயல்படாத சொத்துக்கள் (NPA) என 29 பிப்ரவரி, 2020 படி வகைப்படுத்தப்படாத அனைத்து கடன் வாங்குபவர்களும் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள்.

கடன் வாங்குபவர் அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்யும் பட்சத்தில், 2020 பிப்ரவரி 29 ஆம் தேதி நிலவரப்படி குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகள் தன் நிலுவை கடன்களில் 20% என்று 50 கோடி வரை தகுதி பெற்றுள்ளன.


மே'20 ஆம் ஆண்டில் ஆத்மநிர்ப்பர் பாரத் முயற்சி அறிவிக்கப்பட்டு, அவசர கடன் உத்தரவாத திட்டத்தின் (ECLGS) இயக்க வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை கடன் வழங்கல்களில் ECLGS இன் தாக்கம் ஜூன்'20 முதல் தெளிவாகத் தெரியும். கடனளிப்பவர்களின் கடன் விசாரிப்புகளின் எண்ணிக்கை உடனடியாக உயர்ந்து, ஊரடங்கின் போது இருந்த குறைந்த அளவோடு ஒப்பிடும்போது அதிக அளவில் நீடிக்கிறது.

சான்றாவணம் 6: பிப்ரவரி'20 இல் குறியிடப்பட்ட கடன் வழங்குநர் குழுவின் வணிக கடன் விசாரிப்புகளின் எண்ணிக்கையில் மாத மாற்றம்



பிப்ரவரி 20 விசாரிப்புகள் '1' இல் குறியிடப்படுகின்றன. ஊரடங்கு கட்டத்தில், அனைத்து கடன் குழுக்களிடும் விசாரிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஊரடங்கு கட்டத்தில் பொதுத்துறை வங்கிகள் குறைந்த பட்சத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. அவசர கடன் உத்தரவாத திட்டம் (ECLGS) தொடங்கப்பட்ட போது, இத்திட்டத்திற்கு முதலில் பொதுத்துறை வங்கிகள் பதிலளித்தனர். ஜூன்'20 இல் அவர்களின் கடன் விசாரிப்புகள் பிப்ரவரி காலத்தில் இருந்ததை விட 1.9 மடங்காக உயர்ந்தன. தனியார் வங்கிகள் கடன் விசாரிப்புகளில் படிப்படியாக உயர்ந்து, அவற்றின் ஜூலை'20 விசாரிப்புகள் பிப்ரவரி காலத்தின் நிலைக்கு திரும்புகின்றன. வங்கி சாரா நிதி நிறுவனங்களும் படிப்படியாக ECLGS ஐப் பயன்படுத்திக் கொண்டன, ஆனால் அவை இன்னும் அவற்றின் முந்தைய நிலைகளை மீண்டும் பெறவில்லை. விசாரிப்புகளின் இப்போக்கு குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகளுக்கு வழங்கப்பட்ட கடன்களிலும் பிரதிபலிக்கிறது. சிறு மற்றும் நடுத்தர பிரிவுகளுடன் ஒப்பிடும்போது குறு பிரிவு அதிக கடன் வழங்கல்களைக் கண்டுள்ளது. இருப்பினும், வழங்கப்பட்ட கடன் தொகையின் (மதிப்பு) அடிப்படையில் ஜூன்'20 இல் சிறிய பிரிவுக்கு வழங்கல் மிக அதிகம்.


சான்றாவணம் 7: பிப்ரவரி'20 இன்படி குறியிடப்பட்ட குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறையின் துணைப் பிரிவு முழுவதும் வழங்கப்பட்ட மாத கடன்களுக்கான மாதம் (மதிப்பின் அடிப்படையில்).



அவசர கடன் உத்தரவாத திட்டத்தின் (ECLGS) 20% உச்ச வரம்பு காரணமாக ஜூன்'20 இல் வழங்கப்பட்ட சராசரி கடன் தொகை பிப்ரவரி'20 இல் வழங்கப்பட்ட சராசரி கடன் தொகையை விட மிகக் குறைவு. ஆனால், குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை கடன் வழங்கல்களில் அனைத்து துணைப் பிரிவுகளுக்கும் ஜூன்'20 இன்படி வழங்கப்பட்ட மொத்த கடன் தொகை பிப்ரவரி'20 உடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது.


இருப்பினும், வழங்கப்பட்ட கடன் தொகையின் போக்குகள் அனைத்து கடன் குழுக்கள் முழுவதும் சீராக இல்லை. கடன் விசாரிப்புகளின் எண்ணிக்கையைப் போலவே, பொதுத்துறை வங்கிகள் ஜூன்'20 இன்படி, பிப்ரவரி'20 ஐ விட 2.63 மடங்கு அதிக கடன் தொகை பங்களிப்பு செய்துள்ளன. தனியார் வங்கிகள் பிப்ரவரி'20 காலத்தில் இருந்த வழங்கல் தொகை நிலைகளுக்கு வந்துள்ளன. ஜூன்'20 இல் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வழங்கல்கள் பிப்ரவரி'20 இன் வழங்கல் தொகைகளில் 0.2 மடங்காக மட்டுமே திரும்ப முடிந்தது. ஆனால், ஜூன்'20 க்கான விசாரிப்புகள் பிப்ரவரி'20 இன் 0.4 மடங்காகவும், ஜூலை'20 மற்றும் ஆகஸ்ட்'20 இல் 0.6 மடங்காகவும் இருந்ததால், வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பங்களிப்பு தொகை சிறந்த நிலைகளுக்கு மேம்படும் என்று எதிர்பார்க்கலாம்.

சான்றாவணம் 8: பிப்ரவரி 20 இன்படி குறியிடப்பட்ட கடன் வழங்குநர் குழுவில் மாத கடனுக்கான மாதம் (மதிப்பின் அடிப்படையில்) வழங்கப்படுகிறது



கடன் இடர் கண்ணோட்டத்தில், அவசர கடன் உத்தரவாத திட்டத்தின் (ECLGS) கீழ் வழங்கப்படும் கடன்கள் 100% கடன் உத்தரவாதத்தைக் கொண்டுள்ளன. ஆனால், தகுதிவாய்ந்த குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகளில் 81% கட்டமைப்பு ரீதியாக வலுவான CMR-6 அல்லது அதற்கு மேற்பட்டவை என்பது இந்த திட்டத்தில் மேலும் நம்பிக்கையை அளிக்கிறது. துணைப் பிரிவுகளில், குறு பிரிவில் CMR-6 அல்லது அதற்கு மேற்பட்ட 82% நிறுவனங்களின் பங்கு பெரிதாக உள்ளது, அதேசமயம் நடுத்தர பிரிவில் CMR-6 அல்லது அதற்கு மேற்பட்ட 61% நிறுவனங்களின் ஒப்பீட்டளவில் குறைந்த பங்கு உள்ளது. தொழில்துறை பங்கீடு வாரியாக ஒப்பிடும்போது, சூப்பர் பிரைம், பிரைம் மற்றும் சப் பிரைமில் உள்ள குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகள் முறையே 18%, 49% மற்றும் 33% ஆகும்.

சான்றாவணம் 9: தொழில்துறையில் உள்ள அனைத்து குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்களுக்கும் மற்றும் அவசர கடன் உத்தரவாத திட்டத்திற்கு (ECLGS)³ தகுதியுடைய தொழில்களுக்கும் உடைய CMR² அடிப்படையில் பிப்ரவரி 20 வரை குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகளின் பங்களிப்பு



²CMR ஐ அடிப்படையாகக் கொண்ட சூப்பர் பிரைம் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகள் : CMR -1 முதல் CMR -3, பிரைம்: CMR -4 முதல் CMR -6 மற்றும் சப் பிரைம்: CMR -7 முதல் CMR -10

³ தகுதி வாய்ந்த குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகள் என்பவை, 50 கோடிக்கும் குறைவான அல்லது சமமான மொத்த கடன் வெளிப்பாடு மற்றும் பிப்ரவரி 29, 2020 நிலவரப்படி உரிய தேதி கடந்து 60 நாட்களுக்கு சமமானதாகவோ குறைவாகவோ உள்ள குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்.




குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகளுக்கு கடன் வழங்கும் துறைகளில் கோவிட் (COVID 19) காலங்களில் நடத்தை மாற்றங்கள்

குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை கடன் வழங்கும் சுற்றுச்சூழல் அமைப்பில் கோவிட் (COVID 19) பல நடத்தை மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. வாடிக்கையாளர் நடத்தை, வாடிக்கையாளர் சுயவிவரம் மற்றும் கடன் வழங்குநர்கள் வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு எதிர்வினைக்கும் விதம், குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை கடன் வழங்கும் இயக்கவியலை மாற்றியுள்ளது.

கடன் விசாரிப்புகளில் நாடு தழுவிய ஊரடங்கின் தாக்கம் ஏப்ரல்'20 மற்றும் மே'20 இல் காணப்படுகின்றது. ஆனால், அவசர கடன் உத்தரவாத திட்டத்தின் (ECLGS) தூண்டுதல் தொகுப்பு விசாரிப்புகள் ஊரடங்கின் முந்தைய நிலைகளுக்குத் திரும்ப உதவியது. ஆகஸ்ட்'20 இல் மேற்கொள்ளப்பட்ட விசாரிப்புகள் பிப்ரவரி 20-ல் இருந்ததை விட 0.86 மடங்கு ஆகும், மேலும் எம்.எஸ்.எம்.இ பல்ஸின் (MSME PULSE) அவசர கடன் உத்தரவாத திட்டம் (ECLGS) பிரிவில் விவாதிக்கப்பட்டபடி, ஜூன்'20 இல், பொதுத்துறை வங்கிகள், ஜூலை '20 இல் தனியார் வங்கிகள், மற்றும் ஆகஸ்ட் '20 இல் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்தன.


சான்றாவணம் 10: பிப்ரவரி'20 இல் குறியிடப்பட்ட வணிக கடன் விசாரிப்புகளில் மாத மாற்றம்



பல பகுதிகளில் கடன் விசாரிப்புகள்

புவியியல் ரீதியாக மேலும் பார்க்கையில், ஏப்ரல்'20 முதல் மே'20 வரையான கடன் விசாரிப்புகளில் பெரு நகரங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதைக் காணலாம், ஆனால் அவசர கடன் உத்தரவாத திட்டத்தின் (ECLGS) பின் அவை நிலையான கடன் விசாரிப்புகளுக்கு திரும்புகின்றன. நகர்ப்புறம், புறநகர மற்றும் கிராமப்புறப் பகுதிகள் ஏப்ரல்'20 முதல் மே'20 வரை குறைந்த தாக்கத்தை சந்தித்திருந்தாலும், முந்தைய கோவிட் நிலைகளுடன் ஒப்பிடும்போது இத்தாக்கங்கள் கணிசமானவை. அவசர கடன் உத்தரவாத திட்டத்தின் (ECLGS) பிந்தைய நகர்ப்புறம், புறநகர மற்றும் கிராமப்புற பகுதிகள் கடுமையான ஊரடங்கின் காரணமாக ஜூன்'20 க்கான கடன் விசாரிப்புகளில் மிகக் கூர்மையான உயர்வைக் கண்டன.


சான்றாவணம் 11: பகுதிகளின் அடிப்படையில் கோவிட் (COVID 19) காலத்திற்கு முன் மற்றும் பிந்தைய கடன் விசாரிப்புகள் [பிப்ரவரி'20 விசாரிப்புகள் 1 ஆக குறியிடப்பட்டுள்ளன]



மாநிலங்கள் முழுவதும் கடன் விசாரிப்புகள் :


அவசர கடன் உத்தரவாத திட்டத்தில் (ECLGS) இயக்கப்படும் ஒட்டுமொத்த உயர் மட்ட விசாரிப்புகள் ஜூன்'20 இல் காணப்பட்டன, ஆனால் மகாராஷ்டிரா, டெல்லி, தெலுங்கானா மற்றும் ஆந்திரா போன்ற பெரிய மாநிலங்களுடைய ஜூன்'20 இன் விசாரிப்பு அளவு பிப்ரவரி'20 விசாரிப்புகளுடன் ஒப்பிடும்போது குறைவாக இருந்தது. உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், கேரளா, சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் ஆகியவை ஜூன் 20 இல் கடன் விசாரிப்புகளில் மிகக் கூர்மையான முன்னேற்றம் கண்டன.

Exhibit 12 சான்றாவணம் 12: கோவிட் (COVID 19) க்கு பிந்தைய கடன் விசாரிப்புகள் 2020 ஆம் ஆண்டின் மாதங்களுக்கு மாநிலத் தரப்படையில் வழங்கப்படுகின்றன. [பிப்ரவரி 20 விசாரிப்புகள் 1 ஆக குறியிடப்பட்டுள்ளன] ஜூன்'19 மற்றும் ஆகஸ்ட்'20 ஆகிய தேதிகளில் கடன் விசாரிப்புகளின் இறங்கு வரிசையில் வரிசைப்படுத்தப்பட்ட முதல் 18 மாநிலங்கள்



கோவிட் (COVID 19) க்கு பிந்தைய கடன் கோரிக்கைக்கு கடன் வழங்குநர்கள் எவ்வாறு பிரதிபலித்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ள, கடன் வாங்குபவர்களுடனான தற்போதைய உறவின் அடிப்படையில் கடன் வாங்கியவர்கள் மேலும் வகைப்படுத்தப்படுகிறார்கள். கடனளிப்பவருடன் ஏற்கனவே வணிக ரீதியான கடன் உறவைக் கொண்டிருந்த கடன் வாங்குபவர்கள், 'ஏற்கனவே கணக்கு உள்ளவர்' (ETB) என்று குறிப்பிடப்பட்டனர். கடன் வழங்குநருடன் வணிக கடன் உறவு இல்லை, ஆனால் மற்றொரு கடன் வழங்குநருடனான வணிக கடன் உறவு கொண்ட கடன் வாங்குபவர்கள் 'புதிய கணக்கு கொண்டவர்' New-to-bank (NTB) எனக் குறிக்கப்பட்டனர், மேலும் எந்தவொரு கடன் வழங்குநருடனும் முந்தைய வணிக கடன் உறவு இல்லாமல் கடன் வாங்குபவர்கள் 'புதிய கடன் கொண்டவர்' New-to-credit (NTC) எனக் குறிக்கப்பட்டனர். ஏப்ரல்'20 முதல் ஜூன் 20 வரை NTC கடன் வாங்குபவர்களுக்கான விசாரிப்புகளின் பங்கு குறைந்திருப்பதையும், ETB கடன் வாங்குபவர்களுக்கான விசாரிப்புகளின் பங்கு அதிகரித்திருப்பதையும் காணமுடிகிறது. இருப்பினும், ஜூலை 20 மற்றும் ஆகஸ்ட் 20 இல் NTC விசாரிப்புகள் பங்கு கிட்டத்தட்ட கோவிட் (COVID 19) க்கு முந்தைய நிலைகளுக்கு திரும்பியுள்ளது. ETB, NTB மற்றும் NTC விசாரிப்புகளின் இந்த போக்குகள், பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் அனைத்து கடன் குழுக்களிலும் சீரானவை.



சான்றாவணம் 13 : கடன் வாங்குபவரின் வகை மூலம் மாத கடன் விசாரிப்புகள்



விசாரிப்புகளில் மாறும் CMR பங்களிப்பு - பொதுத்துறை வங்கிகள் / தனியார் வங்கிகள் / வங்கி சாரா நிதி நிறுவனங்களின் கடன் வழங்குநரின் தரவரிசை பங்களிப்பு


கோவிட் (COVID 19) பிந்தைய CMR விசாரிப்பின் பங்களிப்பு சிறந்த இயக்கங்களைக் கொண்டிருந்தது, சில சூழ்நிலைகளில் போக்குகள் கோவிட் (COVID 19) க்கு முந்தைய நிலைகளுக்கு திரும்பி வந்துள்ளன, ஆனால் மற்ற சூழ்நிலைகளில் அவை தொடர்ந்து மாற்றமடைகின்றன.

Exhibit 14: சான்றாவணம் 14: கடன் வழங்குநர் பிரிவில் CMR இன் மாத கடன் விசாரிப்புகள்



பொதுத்துறை வங்கிகள் நடத்திய கோவிட் (COVID 19) க்கு பிந்தைய கடன் விசாரிப்புகளை கோவிட் (COVID 19) க்கு முன் ஒப்பிடும்போது, CMR 4-6 க்கான உயர் விசாரிப்புகளையும், CMR 1-3 க்கான குறைந்த விசாரிப்புகளையும் காட்டுகின்றன. இப்போக்குகள் படிப்படியாக கோவிட் (COVID 19) க்கு முந்தைய நிலைகளை நோக்கி நகர்ந்தாலும், அது இன்னும் முழுமையாக சீரமைக்கப்படவில்லை.


தனியார் வங்கிகளுக்கு, அவர்களின் ஜூலை'20 மற்றும் ஆகஸ்ட்'20 விசாரிப்புகள் பங்களிப்பு கோவிட் (COVID 19) க்கு முந்தைய நிலைகளுக்கு ஏற்ப சீரமைக்கப்பட்டிருந்தாலும், CMR 7-10 விசாரிப்புகளில் ஓரளவு அதிகரிப்பு உள்ளது.



கடன் தோற்றம்: கோவிட் (COVID 19) முன்னும் மற்றும் பின்னும்


சான்றாவணம்-1 இலிருந்து, கடன் வளர்ச்சி முன்கூட்டியே குறைந்து வருவதற்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அது மட்டுமன்றி, மீட்பு செயல்முறையை கோவிட் நோய் பரவல் மேலும் பாதித்துள்ளது. இதை சமாளிக்க, அரசாங்கமும் கட்டுப்பாட்டாளர்களும் பணப்புழக்கத்தை மேம்படுத்துவதற்கும் வணிகங்களுக்கான பணப்புழக்கத்தை உறுதி செய்வதற்கும் ஒரு பொருளாதார தூண்டுதல் தொகுப்பை வழங்குவதன் மூலம் பதிலளித்துள்ளனர். குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் பிரிவில் ஏப்ரல்'20 இல் கணக்கு வழங்கல்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது, ஆனால் ஜூன்'20 முதல் கடன் பரிவர்த்தனைகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன் பங்களிப்பில் கோவிட் (COVID 19) இன் தாக்கத்தைப் புரிந்து கொள்ள, பிப்ரவரி'20-ல் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் செய்யப்படும் வழங்கல்களின் எண்ணிக்கை "1" எனக் குறியிடப்படுகிறது. ஏப்ரல்'20 இல், ஊரடங்கு விதிக்கப்பட்டபோது, வழங்கல்கள் கோவிட் முன்பிருந்த பிப்ரவரி'20 மாதத்தின் வழங்கல்களில் 0.35 மடங்கு குறைந்தது. மற்றும் ஜூன்'20 இல் 2.55 மடங்காக கணிசமாக அதிகரித்தது..

சான்றாவணம் 15: பிப்ரவரி'20 இல் குறியிடப்பட்ட மாத கடன் வழங்கல் (தொகுதி அடிப்படையில்)



சிறிய பிரிவுக்கு அடுத்ததாக, குறு பிரிவில் அதிக எண்ணிக்கையிலான கடன் தள்ளுபடிகள் காணப்படுகிறது. நடுத்தர பிரிவின் வழங்கல்கள் தொகுதி அளவுகளில் இன்னும் முன்கூட்டிய நிலைகளுக்கு மீளவில்லை.


சான்றாவணம் 16: பிப்ரவரி'20 இல் குறியிடப்பட்ட பிரிவுகளில் மாத கடன் வழங்கல் (தொகுதி அடிப்படையில்)




புவியியல் அடிப்படையிலான வழங்கல்கள்:

புவியியல் அடிப்படையில் மேலும் பார்க்கையில், இப்போக்குகள் நகர்ப்புற, புறநகர மற்றும் கிராமப்புறங்களுடனான கடன் விசாரிப்புகளுக்கு ஒத்தவை. ஜூன்'20 இன்படி பெருநகர்ப்புறப் பகுதிகளை விட கிராமப்புறப் பகுதிகள் கூர்மையான உயர்வை சந்தித்தன. ஆனால், நகர விளைவில் அனைத்து சந்தைகளும் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை கடனில் அவசர கடன் உத்தரவாத திட்டத்தின் (ECLGS) தலையீட்டால் பயனடைந்தன.

சான்றாவணம் 17 : பகுதிகளின் மாத கடன் வழங்கல்கள் (தொகுதி அடிப்படையில்) [பிப்ரவரி 20 தள்ளுபடிகள் 1 எனக் குறியிடப்பட்டுள்ளன]




சான்றாவணம் 18 : மாத வாரியான கடன் வழங்கல்கள் (தொகுதி அடிப்படையில்) மாநில அடிப்படையில் [பிப்ரவரி 20 தள்ளுபடிகள் 1 எனக் குறியிடப்படுகின்றன]



கடன் வாங்குபவர்களிடம் கடன் வழங்கல் அடிப்படையில் கடன் வழங்குநர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ள, NTB, ETB, மற்றும் NTC தள்ளுபடிகளின் பங்கு முழுவதும் கவனிக்கப்படுகிறது. கோவிட் (COVID 19) முந்தைய காலங்களில் ETB கடன் வாங்குபவர்களுக்கு வழங்கல்களின் விகிதம் மிக அதிகமாக இருப்பதைக் காணலாம். மேலும், ஜூன்'20 வரை கோவிட்டுக்கு பிந்தைய காலப்பகுதியில் ETB கடன் வழங்கல் மிகவும் ஆதிக்கம் செலுத்தியது. அதேசமயம் NTB மற்றும் NTC கடன் வழங்கல்கள் குறைந்துவிட்டன. ஜூலை'20 மற்றும் ஆகஸ்ட்'20 விசாரிப்புகள் NTB மற்றும் NTC விசாரிப்புகள் பங்கில் முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம், எனவே பங்களிப்புகளில் அவர்களின் பங்கிற்கும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.




சான்றாவணம் 19 : கடன் வாங்குபவர்களின் வகையின் அடிப்படையில் மாத கடன் வழங்கல் (தொகுதி அடிப்படையில்) மாதம்



வழங்கல்களில் மாறும் CMR பங்களிப்பு - பொதுத்துறை வங்கிகள் / தனியார் வங்கிகள் / வங்கி சாரா நிதி நிறுவனங்களின் கடன் வழங்குநர் தரவரிசை

தொழில்துறை மட்டத்தில், ஜூன்'20 க்கான அனைத்து கடன் குழுக்களுக்கும் CMR 1-3 மற்றும் CMR 4-6 பிரிவுகளை நோக்கி கடன் வழங்கல்கள் மாறிவிட்டன. அவசர கடன் உத்தரவாத திட்டத்தில் (ECLGS) 100% கடன் உத்தரவாதம் இருந்தாலும், கடன் வழங்குபவர்களின் கடன் செலவை இது பாதிக்காது. கடன் விசாரிப்புகளில் காணப்படுவது போல் ஆகஸ்ட்'20 க்கான CMR பங்களிப்பு குறைந்த இடர் உள்ள CMR பிரிவுகளை நோக்கி முன்னேறியுள்ளது.


சான்றாவணம் 20 : CMR அடிப்படையில் மாத கடன் வழங்கல்கள் (தொகுதி அடிப்படையில்)



குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை கடனில் செயல்படாத சொத்துகளின் (NPA) போக்குகள்

வணிக கடனில் ஓட்டுமொத்த செயல்படாத சொத்துகளின் (NPA) வீதம் ஜூன்'20 இல் நிலையாக 16.1% ஆக உள்ளது. Mar'20 உடன் ஒப்பிடும்போது, பெரும்பாலான துணைப் பிரிவுகளுக்கு NPA விகிதங்கள் சற்று அதிகரித்துள்ளன. குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் துணைப் பிரிவுகளுக்குள், பெரிய டிக்டெட் அளவுகளைக் கொண்ட துணைப் பிரிவுகளுக்கு NPA விகிதங்கள் பொதுவாக அதிகமாக இருக்கும். இந்த போக்குக்கு விதிவிலக்கு மிகச் சிறிய பிரிவு (10 லட்சத்திற்கும் குறைவானது), இது ஜூன் 20 இல் 13.1% அதிக NPA வீதத்தைக் கொண்டுள்ளது.


சான்றாவணம் 21 : பிரிவு வாரியான செயல்படாத சொத்துகளின் (NPA) வீதம்



அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான செயல்படாத சொத்துகளின் (NPA) வீதம்: ஜூன்'19 இல் 11.4% என்பது முதல் ஜூன்'20 இல் 12.8% என்பது வரை, அனைத்து கடன் வழங்குபவர்களுக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களில் செயல்படாத சொத்துகளின் (NPA) வீதம் அதிகரித்துள்ளது. தனியார் வங்கிகளின் NPA விகிதங்கள் ஜூன்'19 இல் 4.6% இலிருந்து ஜூன்'20 இல் 5.8% ஆக உயர்ந்துள்ளன. பொதுத்துறை வங்கிகளின் NPA விகிதங்கள் ஜூன்'19 இல் 17.5% இலிருந்து ஜூன்'20 இல் 18.6% ஆக உயர்ந்துள்ளன. ஆனால், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், ஜூன்'19 இல் 5.8% இலிருந்து ஜூன்'20 இல் 9.7% ஆக NPA விகிதங்களில் மிக குறிப்பிடத்தக்க அதிகரிப்பை கண்டன. வங்கி சாரா நிதி நிறுவனங்களின் NPA விகிதங்கள் அதிகமாக அதிகரிப்பதற்கான ஒரு காரணம், குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் துறை கடன் வளர்ச்சியில் அவை கொண்ட மிகவும் வெளிப்படையான மந்தநிலை ஆகும்.

சான்றாவணம் 22 : குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் துறைப் பிரிவில் கடன் வழங்குபவரின் செயல்படாத சொத்து (NPA) விகிதங்கள்


அனைத்து கடன் வழங்குபவர்களுக்கும் NPA விகிதம் அதிகரித்துள்ளது



கடன் வழங்குநர் குழு மற்றும் குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் துறை துணைப்பிரிவின் குறுக்கு தாவல் கண்ணோட்டம் தனியார் வங்கிகள் துணை பிரிவு மட்டங்களில் கூட மிகக் குறைந்த செயல்படாத சொத்து (NPA) விகிதங்களைக் கொண்டுள்ளன என்பதையும், பொதுத்துறை வங்கிகள் துணைப் பிரிவுகளில் அதிக செயல்படாத சொத்து (NPA) விகிதங்களைக் கொண்டுள்ளன என்பதையும் காட்டுகிறது. மேலும், பெரிய டிக்கெட் அளவுகளைக் கொண்ட துணைப் பிரிவுகளின் செயல்படாத சொத்து (NPA) விகிதங்கள் பொதுவாக அதிகமாக இருக்கும் என்ற போக்கு, ஒவ்வொரு கடன் குழுவின் குழுவினருக்கும் கூட பொருந்தும்.

சான்றாவணம் 23 : ஜூன்'20 க்கான குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் துறை பிரிவுகளில் கடன் குழுக்களில் NPA விகிதங்கள்

உரிய தேதி கடந்து (DPD) 90+ நாட்கள் உள்ள கடன் வழங்குபவர் குழுவின் இருப்பு சதவீதம் (%)



கட்டமைப்பு ரீதியாக வலுவான குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகள் தொடர்ந்து திடமாக உள்ளன

கோவிட் -19 தொற்றுநோய் பரவல் குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு பல சவால்களை ஏற்படுத்தியுள்ளது, அவை ஒவ்வொரு குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழிலையும் ஏதோ ஒரு வடிவத்திலும் வகையிலும் பாதித்துள்ளது. முந்தைய குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் துறை பல்ஸில், கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்படவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள கட்டமைப்பு ரீதியாக வலுவான குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில்கள் சிறந்த நிலையில் உள்ளன என்பதை எடுத்துரைக்கும் ஒரு ஆய்வு வெளியிடப்பட்டது. இப்போது, குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில்களின் செயல்திறனின் ஆரம்ப அறிகுறிகளைப் பார்க்கும்போது, இந்த ஆய்வு வெவ்வேறு குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில்களில் கோவிட் -19 தொற்றுநோயின் தாக்கத்தை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம், குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் துறை கடன் வாங்குபவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைப் புரிந்துகொள்ள பின்வரும் கால அளவுகள் கருதப்படுகின்றன-

▶ கோவிட் (COVID 19) க்கு பிந்தைய காலம் : மார்ச்'20 முதல் ஜூன்'20 வரையிலான நான்கு மாத சாளரத்தில் செயல்திறன் மாற்றங்களின் விவரச் சுருக்கம்.

▶ கோவிட் (COVID 19) முந்தைய காலம் : ஒரு வருடம் முன்னதாக அதே காலம், அதாவது மார்ச்'19 முதல் ஜூன்'19 வரையிலான நான்கு மாத சாளரத்தில் செயல்திறன் மாற்றங்களின் விவரச் சுருக்கம்.

இந்த பகுப்பாய்விற்கு பிப்ரவரி'20 மற்றும் ஜூன்'20 க்கு இடையில் நேரடி கடன் வசதிகளுடன் கடன் வாங்குபவர்கள் கருதப்படுகிறார்கள். மேலும், பொருத்தமான இடர் குறிகாட்டிகளை செயல்திறனாகக் கவனிக்க, எடுக்கப்பட்ட கடன்களின் வகைகளின் அடிப்படையில் அவை பிரிக்கப்படுகின்றன. குறைந்தது ஒரு கால-கடனுடன் குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் துறை கடன் வாங்குபவர்களுக்கு, கவனிக்கப்பட்ட செயல்திறன் காட்டி, தவறவிட்ட கட்டணம் ஆகும். தவறவிட்ட கட்டணம் செலுத்தப்பட வேண்டிய கடன்களாக வரையறுக்கப்படுகிறது, ஆனால் மார்ச் முதல் ஜூன் வரை கட்டணம் செலுத்தப்படவில்லை.

இதேபோல், குறைந்தபட்சம் ஒரு மிகைப்பற்று / ரொக்க கடன் வசதிகளுடன் குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் துறை கடன் வாங்குபவர்களுக்கு பயன்பாட்டு விகிதங்களில் மாற்றம், செயல்திறன் காட்டியாக கருதப்படுகிறது. பயன்பாட்டு கடன் விகிதம் அனைத்து கடன் வழங்குநர்களிடமும் நிலுவையில் உள்ள கடன் இருப்புடன், அனைத்து கடன் வழங்குநர்களிடமும் கடன் வரம்பிற்குமான விகிதமாக, சம்பந்தப்பட்ட கடன் வசதிகளுக்காக வரையறுக்கப்படுகிறது.

இந்த பண்புகளின் அடிப்படையில் குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் துறை கடன் வாங்கியவர்கள் விவரக்குறிப்பு:

▶ கடன் வகை: பிப்ரவரி'20 நிலவரப்படி நிலுவையில் உள்ள மொத்தம் ₹18.2 லட்சம் கோடியில், 18% நிலுவை கால கடன்களை மட்டுமே கொண்ட நிறுவனங்களுக்கும், 43% பணி மூலதன கடன்களை மட்டுமே கொண்ட நிறுவனங்களுக்கும் சொந்தமானது. பிப்ரவரி'20 இன்படி மீதமுள்ள 39%, நிதி அடிப்படையிலான நிலுவை நிலவரப்படி கால கடன் மற்றும் பணி மூலதன வசதிகள் இரண்டையும் கொண்ட நிறுவனங்களுக்கு சொந்தமானது.

கடன் வகை	பிப்ரவரி' 19	பிப்ரவரி' 20
Only TL	16%	18%
Only WC	39%	43%
TL+WC	45%	39%

▶ சிபில் (CIBIL) குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் துறை தரவரிசை (CMR - CIBIL MSME Rank): CMR 1 முதல் CMR -3 வரையிலான சூப்பர் பிரைம் பிரிவு 34% என்றும், பிரதம பிரிவு CMR -4 முதல் CMR -6 வரை 36% என்றும், மீதமுள்ள 29% துணை பிரைம் பிரிவு வீழ்ச்சியில் CMR-7 முதல் CMR-10 வரம்பில் உள்ளதாக CMR பங்களிப்பு காட்டுகிறது.

CMR	Feb'19	Feb'20
CMR 1-3	30%	34%
CMR 4-6	38%	36%
CMR 7-10	32%	29%






கட்டமைப்பு ரீதியாக வலுவான குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் துறை நிறுவனங்களுக்கு கோவிட் (COVID 19) க்கு பின் தவறவிட்ட தவணைகள் குறைவாக உள்ளன

குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் துறை பிரிவில் அவற்றின் CMR ஐப் பொறுத்து குறைந்தபட்சம் ஒரு கால கட்டனுடன் 9% முதல் 11% தவறவிட்ட தவணைகள் முன்-கோவிட் காலங்களில் இருந்தன. பிந்தைய கோவிட் காலங்களில், மார்ச் 20 முதல் ஜூன் 20 வரையிலான நான்கு மாத சாளரத்திற்கான தவறவிட்ட தவணைகள் சுமார் 30% ஆக அதிகரித்துள்ளன. ஆனால், கோவிட்டுக்கு பிந்தைய தவறவிட்ட தவணைகளின் அதிகரிப்பு குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் துறையின் CMR ஆல் முன் கோவிட் நேரங்களை விட அதிகமாக வெளிப்படுத்தப்படுகிறது.

சான்றாவணம் 24: CMR முழுவதும் கால கட்டனுக்கான தவறவிட்ட தவணைகளின் விகிதம்



கோவிட் (COVID 19) இன் பிந்தைய நேரத்தின் 4 மாத சாளரத்தில், CMR -7 முதல் CMR -10 வரையான 36% உடன் ஒப்பிடும்போது, CMR -1 முதல் CMR -3 வரை தவறவிட்ட தவணைகளை 25% ஆக கொண்டுள்ளது. கோவிட் (COVID-19) தொற்றுநோயால் ஏற்படும் பொருளாதார அதிர்ச்சியில் கட்டமைப்பு ரீதியாக வலுவான குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் துறை நிறுவனங்கள் தொடர்ந்து திடமாக இருப்பதை காண முடிகிறது.

சூப்பர்-பிரைம் குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் துறை நிறுவனங்கள் அதிக பயன்பாட்டு வீதங்களை கொள்ள குறைந்த மாற்றத்தைக் கொண்டுள்ளன

கடன் வாங்குபவர்களின் பயன்பாட்டு நிலை பின்வரும் குழுக்களில் <50%, 50% -75% மற்றும் 75% + ஆகியவற்றில் தொகுப்புச் செய்யப்படுகிறது. மேற்கூறிய வரையறுக்கப்பட்ட பயன்பாட்டு வீத வகைப்பாடுகளில் மார்ச்'20 முதல் ஜூன்'20 வரையிலான நான்கு மாதங்களுக்கு கடன் வாங்குபவர்களின் மாற்றம் அணி ஆய்வு செய்யப்படுகிறது. CMR ஐப் பயன்படுத்தி கடன் வாங்குபவர்களின் கட்டமைப்பு வலிமையின் அடிப்படையில் தனித்தனியாக ஆய்வு செய்யப்படுகிறது.

சான்றாவணம் 25: செயல்பாட்டு மூலதன கடன்களுக்கான பயன்பாட்டு நிலைகளின் மாற்ற அணி

மார்ச்'20 இன்படி CMR	மார்ச்' 20 நிலவரப்படி பயன்பாட்டு வீத வகைப்பாடு	ஜூன்'20 நிலவரப்படி பயன்பாட்டு வீத வகைப்பாடு			பிப்ரவரி'20 நிலவரப்படி கடன் வாங்குபவர்களின் விகிதம்
		<50%	50-75%	75%+	
CMR1-3	<50%	77%	14%	9%	12.9%
	50-75%	34%	44%	22%	4.9%
	75%+	12%	16%	72%	10.7%
CMR4-6	<50%	69%	16%	14%	8.6%
	50-75%	23%	49%	28%	6.3%
	75%+	6%	10%	84%	28.3%
CMR7-10	<50%	87%	7%	6%	5.8%
	50-75%	14%	71%	15%	2.6%
	75%+	2%	3%	95%	19.9%

CMR-7 முதல் CMR -10 வரையிலான துணை பிரைம் பிரிவு பயன்பாட்டு விகிதங்களின் மாற்றத்தை மிகவும் கட்டுப்படுத்தியுள்ளது, ஏனெனில் பெரும்பாலான கடன் வாங்கியவர்கள் ஏற்கனவே அதிக பயன்பாட்டு விகிதங்களைக் கொண்டுள்ளனர். ஆனால், பிரைம் மற்றும் சூப்பர்-பிரைம் பிரிவுக்கு இடையில், CMR -4 முதல் CMR-6 வரையிலான பிரைம் பிரிவு CMR -1 முதல் CMR -3 வரையிலான சூப்பர் பிரைம் பிரிவை விட அதிக பயன்பாட்டு விகித வகைப்பாடுகளாக ஒப்பீட்டளவில் அதிக மாற்றத்தைக் கொண்டுள்ளது என்பது தெரிகிறது.

சுருக்கமாக, தவறவிட்ட தவணைகள் மற்றும் அதிகரிக்கும் பயன்பாட்டு விகிதங்கள் அழுத்தத்தின் ஆரம்ப அறிகுறிகளாகக் கருதப்பட்டால், கட்டமைப்பு ரீதியாக வலுவான குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கோவிட் தொற்றுநோய் காலங்களிலும் கூட ஒப்பீட்டளவில் அதிக திடத்துடன் இருக்கின்றன.

துறை வாரியான குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்களின் இடர் மதிப்பீடு


ஒவ்வொரு துறையிலும் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்களின் கட்டமைப்பு வலிமையைப் புரிந்துகொள்ள குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழிற்கடன் வாங்குபவர்களின் இடர் மதிப்பீடு துறை வாரியாக செய்யப்படுகிறது. பகுப்பாய்வு நடத்தப்படும் துறைகள் திரு. கே.வி.காமத் தலைமையிலான ரிசர்வ் வங்கியின் நிபுணர் குழுவிலிருந்து 'கோவிட் -19 தொடர்பான அழுத்தத்திற்கான தீர்மான கட்டமைப்பின் நிபுணர் குழுவின் அறிக்கை' குறித்து எடுக்கப்பட்டுள்ளன. குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்களின் CMR பங்களிப்பு பிப்ரவரி'20 மற்றும் ஜூன்'20 க்கு இடையில் ஓரளவு இயக்கத்தைக் கொண்டுள்ளது, எனவே இந்த பகுப்பாய்விற்கு சமீபத்திய CMR பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு துறைகளுக்கும் CMR பங்களிப்பு ஒன்றுக்கொன்று மிகவும் வித்தியாசமானது. ஹோட்டல், உணவகம், சுற்றுலா, மற்றும் சுரங்கம் போன்ற துறைகள், சூப்பர் பிளம் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகளை குறைவாக கொண்டுள்ளது. மற்றும் இரசாயன & மருந்து (Pharmaceuticals), உற்பத்தி மற்றும் ஆட்டோ கூறுகள், உற்பத்தி மற்றும் உலர்ஷிப் துறைகள் சூப்பர் பிளம் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறைகளில் ஒப்பீட்டளவில் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளன..

ஆனால் மற்றொரு முன்னோக்கு என்னவென்றால், அனைத்து துறைகளிலும் சில குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன, அவை கட்டமைப்பு ரீதியாக வலுவானவை அல்லது பலவீனமானவை. கோவிட் நிலைமை அனைத்து துறைகளையும் சமமாக பாதித்திருக்காது, ஆனால் துறைகளில் உள்ள பெரும்பான்மையான குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இன்னும் கட்டமைப்பு ரீதியாக வலுவாக இருப்பதையும், தற்போதைய பொருளாதார சவால்களை சிறப்பாக கையாளுவதையும் காணமுடிகிறது.

சான்றாவணம் 26 ஜூன் 2020 இன் CMR அடிப்படையில் அடிக்கூழுவில் அறிப்பிடப்பட்டுள்ள துறைவாசன குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைப் பற்றி

ஜூன் 20 இன் CMR அடிப்படையில் ஒவ்வொரு துறையிலும் குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு



4டிரான்ப்லூனியன் சிபிலின் வணிக கடன் தரவுத்தளத்திற்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் சமர்ப்பித்த தகவல்களைப் பயன்படுத்தி துறைகள் சிறந்த முயற்சி அடிப்படையில் வரைபடமாக்கப்படுகின்றன; காமத் கமிட்டி அறிக்கையில் சாலை, தகவல்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு, முழு உள்கட்டமைப்பு துறையின்னுடையது; காமத் கமிட்டி அறிக்கையில் நுகர்வோர் பொருட்கள் / உணவு பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. FMCG உணவு பதப்படுத்துதல் மற்றும் பானங்கள் துறைக்கு; காமத் குழுவில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட வேறு துறைக்குச் சொந்தமான நிறுவனங்கள் அல்லது துறை தகவல் கிடைக்கவில்லை. CMR ஐ அடிப்படையாகக் கொண்டு குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சூப்பர் பிளம்: CMR -1 முதல் CMR -3, பிளம்: CMR -4 முதல் CMR -6 மற்றும் சப் பிளம்: CMR -7 முதல் CMR -10 என்று பிரிக்கப்பட்டுள்ளன.

முடிவுரை

கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார நிலைமை கடந்த ஆறு மாதங்களில் குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் துறை கடன் வழங்கும் சுற்றுச்சூழல் அமைப்புக்கு பல சவால்களையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. அனைத்து சுற்றுச்சூழல் அமைப்பு வீரர்களும் குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கான புதிய இயல்புக்கு தொடர்ந்து தம்மையே மாற்றியமைத்து வருகின்றனர்.

குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான சரியான நேரத்தில் ₹ 3 லட்சம் கோடி தொகுதியை அரசாங்கம் வெளியிடுவதும், கடனளிப்பவர்களால் தொகுப்பை விரைவாக ஏற்றுக்கொள்வதும் தற்போதைய காலங்களில் குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அந்நியச் செலாவணிக்கு மிகவும் தேவையான தளத்தை வழங்கியது. குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் துறை கடன் வழங்குவதில் பீகார், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் முன்னிலை வகிக்கிறது மற்றும் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி போன்ற கடன்களின் வழக்கமான ஊக்குவிக்கும் பகுதிகள் பின்தங்கியுள்ளன.

குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் அதிக கவனம் செலுத்துகின்ற அதே வேளையில், இடர் கண்ணோட்டத்தில் கட்டமைப்பு ரீதியாக வலுவான குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து திடமாக உள்ளன.

புதிய இயல்புக்கு நாம் மேலும் முன்னேறும்போது, சுற்றுச்சூழல் அமைப்புக்கு பல புதிய சவால்களும் வாய்ப்புகளும் வெளிவருவதைக் காண்போம். ஒரு தொழில்துறை மட்டத்தில் குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மிகச்சிறந்த நுணுக்கங்களை உன்னிப்பாகக் கண்காணிப்பதும், சரியான நேரத்தில் மற்றும் உகந்த தலையீடுகளை எடுப்பதும், கடன் வழங்குநர்கள், குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் நீண்டகால வளர்ச்சியின் மூலக்கல்லாக இருக்கும்.



இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (Small Industries Development Bank of India – SIDBI) பற்றி

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி 1990 இல் பாராளுமன்றத்தின் ஒரு சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI), குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன துறையின் நிதி, மேம்பாடு மற்றும் ஒத்த நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான முதன்மை நிதி நிறுவனம் ஆகும். பல ஆண்டுகளாக, SIDBI அதன் பல்வேறு நிதி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளின் மூலம், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் உள்ள மக்களின் வாழ்க்கையைத் தொட்டது, முழு குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நீட்டு மீது நிறுவனங்களை பாதித்தது மற்றும் குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் அமைப்பில் பல நம்பகமான நிறுவனங்களுடன் ஈடுபட்டுள்ளது. மேலும் தகவலுக்கு, www.sidbi.in ஐப் பார்வையிடவும்.

TransUnion CIBIL பற்றி

டிரான்ஸ் யூனியன் சிபில் (TransUnion CIBIL) இந்தியாவின் முன்னணி கடன் தகவல் நிறுவனமாகும், மேலும் உலகளவில் கடன் தகவல்களின் மிகப்பெரிய களஞ்சியங்களில் ஒன்றாகும். எங்களிடம் அனைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுக்கடன் நிதி நிறுவனங்கள் உட்பட 3000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். தனிநபர்கள் மற்றும் வணிகங்களின் 900 மில்லியனுக்கும் அதிகமான கடன் பதிவுகள் பராமரிக்கப்படுகிறது. வணிகங்கள் வளரவும் நுகர்வோருக்கு, கடன் மற்றும் பிற சேவைகளுக்கான மலிவான, விரைவான அணுகலை வழங்கவும் உதவும் தகவல் தீர்வுகளை உருவாக்குவதே எங்கள் நோக்கம். எங்கள் உறுப்பினர்களுக்கு இடர்களை நிர்வகிக்க உதவுவதன் மூலமும், செலவுகளைக் குறைப்பதற்கும் போர்ட்டுபோலியோ லாபத்தை அதிகரிப்பதற்கும் பொருத்தமான கடன் உத்திகளை வகுப்பதன் மூலமும் அவர்களுக்கு மதிப்பை உருவாக்குகிறோம். நுகர்வோர் மற்றும் வணிக கடன் பெறுபவர்களைப் பற்றிய விரிவான, நம்பகமான தகவல்களால், அவர்கள் தனிநபர்கள் மற்றும் வணிகங்களைப் பற்றி நல்ல கடன் முடிவுகளை எடுக்க முடியும். தகவலின் சக்தியின் மூலம், ஒரு வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான கடன் ஊடுருவல் மற்றும் நிதி சேர்க்கைக்கு எங்கள் உறுப்பினர்களை ஆதரிக்க TransUnion சிபில் செயல்படுகிறது.

நன்மை பயப்பதற்கே இந்த செய்தி.

கருத்து மறுப்பு

இந்த MSME பல்ஸ் அறிக்கையை (அறிக்கை) டிரான்ஸ் யூனியன் சிபில் லிமிடெட் (TU CIBIL) தயாரிக்கிறது. அறிக்கையை அணுகி பயன்படுத்துவதன் மூலம் பயனர் அத்தகைய பயன்பாட்டை ஒப்புக்கொள்கிறார் மற்றும் ஏற்றுக்கொள்கிறார் என்பது இந்த மறுப்புக்கு உட்பட்டது. இந்த அறிக்கை TU CIBIL உடன் உறுப்பினர்களாக உள்ள கடன் நிறுவனங்களால் வழங்கப்பட்ட தகவல்களை கணிசமான அடிப்படையாகக் கொண்டது. அறிக்கையைத் தயாரிப்பதில் TU CIBIL நியாயமான அக்கறை எடுத்துக் கொண்டாலும், கடன் நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்ட தவறான அல்லது போதுமான தகவல்களால் ஏற்படும் துல்லியம், பிழைகள் மற்றும் / அல்லது குறைகளுக்கு TU CIBIL பொறுப்பேற்காது. மேலும், TU CIBIL அறிக்கையில் உள்ள தகவல்களின் போதுமான தன்மை அல்லது முழுமையை உறுதிப்படுத்தாது மற்றும் / அல்லது எந்தவொரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும் அதன் பொருத்தக்கூடிய தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை அல்லது அறிக்கையின் எந்தவொரு அணுகலுக்கும் அல்லது நம்பகத்தன்மைக்கும் TU CIBIL பொறுப்பல்ல, மேலும் TU CIBIL அத்தகைய அனைத்து பொறுப்புகளையும் வெளிப்படையாக மறுக்கிறது. இந்த அறிக்கை எந்தவொரு விண்ணப்பத்தையும், தயாரிப்பையும் நிராகரிப்பது / மறுப்பது அல்லது ஏற்றுக்கொள்வதற்கான பரிந்துரை அல்ல, அல்லது TU CIBIL இன் எந்தவொரு பரிந்துரையும் (i) கடன் வழங்குவோ அல்லது கடன் கொடுக்கவோ இல்லை. (ii) சம்பந்தப்பட்ட தனிநபர் / நிறுவனத்துடன் எந்தவொரு நிதி பரிவர்த்தனையிலும் நுழையவோ அல்லது நுழைய கூடாது என்றோ இல்லை. அறிக்கையில் உள்ள தகவல்கள் ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை, மேலும் இந்த அறிக்கையில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர் அதன் கருத்தில் விவேகமான அனைத்து தேவையான பகுப்பாய்வுகளையும் பயனர் மேற்கொள்ள வேண்டும். அறிக்கையின் பயன்பாடு கடன் தகவல் நிறுவனங்கள் (ஒழுங்குமுறை) சட்டம், 2005, கடன் தகவல் நிறுவன விதிமுறைகள், 2006, கடன் தகவல் நிறுவன விதிகள், 2006 ஆகியவற்றின் விதிகளால் நிர்வகிக்கப்படுகிறது. அறிக்கையின் எந்தப் பகுதியும் முன் ஒப்புதல்கள் இன்றி நகலெடுக்கவோ, பழக்கத்தில் விடவோ, வெளியிடப்படவோக்கூடாது..

பேச்சுவழக்கில் மொழிபெயர்க்கப்பட்ட
உள்ளடக்கங்களில் ஏதேனும்
தெளிவின்மை/முரண்பாடு ஏற்பட்டால்
(ஆங்கிலம்/இந்தி பதிப்பு) ஆங்கிலம்/இந்தி
பதிப்பில் அந்தந்த உள்ளடக்கம் மேம்பட்டு
இருக்கும்.

TransUnion^{tu} CIBIL

டி.ரான்பி.யூ.னியன் சிபில் லிமிடெட் (TransUnion CIBIL Limited)

[முன்பு : Credit Information Bureau (India) Limited]

கார்ப்பரேட் அடையாள எண் (CIN) :
U72300MH2000PLC128359

ஃபோன் : 6638 4600

ஃபாக்ஸ் : 6638 4666

வலைதளம் : transunioncibil.com

ஒன் இந்தியா புல்ஸ் சென்டர், டவர் 2A, 19 வது தளம்,

சேனாபதி பாபத் மர்க், எல்ஃபின்ஸ்டன் ரோடு,

மும்பை – 400 013.